29th October 1957]

THE HON. SRI P. KAKKAN : சென்னை சர்க்கார், 6 லட்சம் ரூபாய் இத்திட்டத்திற்கு செலவு செய்தால் அது பயன்படுமா என்று பரிசீலனை செய்திருக்கிறது. பரிசீலனை செய்த பிற்பாடு ஜில்லா கலெக்டருடையவும், எக்ஸிக்யூடிவ் என்ஜினீயரின் அபிப்பிராயத்தையும் அனுசரித்து அதற்காக ஒரு ஸ்பெஷல் என்ஜினியரையும் போட்டிருக்கிறார்கள். இதில் ஏக்கருக்கு 300 ரூபாய் செலவு செய்தால் 0·07 தான் நமக்கு அதில் வருமானம் வரக் கூடியதாய் இருப்பதால் இது பயன் படாது என்று அது கைவிடப் பட்டிருக்கிறது.

SRI V. K. RAMASWAMI MUDALIAR : இதே கேள்வியை முன் ஒரு தடவை கேட்டபோது மந்திரியவர்கள் சொன்னார்கள், அது அச்சுப் பிழையாய் போய்விட்டது என்று. அதைத் திருத்திக் கொள்ள வேண்டுமென்றும் பதில் சொன்னார்கள். மறுபடியும் அதையும் மாற்றி இவ்விதம் சொல்கிறார்கள். இந்த ஆறு லட்சம் ரூபாயும் செலவிடாதிருக்கும்போது அதைச் செலவிட்டதாக எழுதியிருப்பதற்கு, எந்தக் காரணத்தினால் அப்படி எழுதினார்கள், அது யாருடைய பொறுப்பு ? அப்பணம் உண்மையில் செலவு செய்யப் பட்டதா ? அல்லது அது கையாடல்செய்யப் பட்டதா என்பதைப் பற்றி சொல்லவேண்டும்.

THE HON. SRI P. KAKKAN : சுப்பையா முதலியார் அவர்கள் கேட்டதற்குப் பதில் சொன்னேன். முதல் ஐந்தாண்டு சாதனையில் 6 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதாகக் காண்பது உண்மையா என்று கேட்டதற்கு, முழு விவரம் தெரிந்து கொள்ள சரியாக ஒரு கேள்வி போட வேண்டுமென்று சொன்னேன்.

THE HON. SRI C. SUBRAMANIAM : I think that question should be put to me because "publication" comes under the Information and Publicity Department. I take the entire responsibility for the mistake. If the hon. Member wants to put a separate question with regard to that, he may kindly put it to me and it will be answered at the appropriate time.

Foot-bridge across Vadavar

* 27 *Q.*—SRI K. R. VISWANATHAN : Will the Hon. the Minister for Local Administration be pleased to state—

(*a*) whether the Government have received any mahazar, dated 27th February 1957, from the public of Kanjankollai village, Chidambaram taluk, for the construction of a foot-bridge across the Vadavar river near their village; and

(*b*) if so, the action taken thereon?

THE HON. SRIMATHI LOURDHAMMAL SIMON : (*a*) Yes, Sir.

(*b*) The matter is engaging the attention of the Government.

Madras-Andhra Border Dispute

* 28 *Q.*—SRI N. K. PALANISAMI AND SRI K. SATTANATHA KARAYALAR : Will the Hon. the Chief Minister be pleased to state—

(*a*) the contents of the Report submitted recently by Sri H. V. Pataskar regarding Madras-Andhra border dispute; and

(*b*) the stand taken by the Government in regard to the recommendations made therein?

[29th October 1957

THE HON. SRI C. SUBRAMANIAM : (a) Copies of the reports of Sri H. V. Pataskar on the Andhra-Madras border dispute are placed on the table of the House.

(b) No answer.

SRI A. GOVINDASAMY : The reports have not been placed on the table of the House.

MR. SPEAKER : We shall take up the question tomorrow.

THE HON. SRI C. SUBRAMANIAM : The reports have been published in the newspapers.

MR. SPEAKER : But they have not been placed on the table of the House. So we shall take up the entire question tomorrow if the Hon. the Leader of the House has no objection to it. Meanwhile the reports will be placed on the table of the House.

9-40 a.m. THE HON. SRI C. SUBRAMANIAM : I think all hon. Members would have read the report which has been published in the papers. But I have no objection to the question being postponed.

MR. SPEAKER : In view of the hon. Members' desire that it should be thoroughly discussed, the question may be taken up tomorrow.

SRI K. VINAYAKAM : Is the Hon. Minister aware that the report of Sri Pataskar is not in consonance with what has been published in papers?

MR. SPEAKER : We have not seen the report; it is not before the House. How can we say it is not in consonance with published reports?

Sri Ranganathaswamy Temple at Kanjankollai

* 29 *Q.*—SRI K. R. VISWANATHAN : Will the Hon. the Minister for Revenue be pleased to state—

(a) the extent of inam lands standing in the name of Sri Ranganathaswamy temple at Kanjankollai, Chidambaram taluk;

(b) whether the Hindu Religious and Charitable Endowments Department has got jurisdiction over this temple; and

(c) if not, the reasons therefor?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : A report has been called for from the Commissioner, Hindu Religious and Charitable Endowments and it is awaited.

Remission of land revenue in Merkanam village

*[a] 30 *Q.*—SRI V. K. RAMASWAMI MUDALIYAR : Will the Hon. the Minister for Revenue be pleased to state whether any land revenue remission was given to the ryots of Merkanam village, Tindivanam taluk, in faslis 1361 and 1362?

THE HON. SRI M. A. MANICKAVELU : Yes. The remission granted for adverse seasonal conditions was as follows :—

Fasli 1361—Rs. 3,178–7–0.
Fasli 1362—Rs. 2,232–1–0

---

[a] Starred Question 30-A taken with Starred Question 22.